



Bismillah-ir-Rahman-ir-Rahim

**FRIDAY SERMON**  
**HAZRAT AMIR'UL MOMENEEN MUHYI-UD-DIN**  
**MUNIR AHMAD AZIM (atba)**

27 July 2007

(BAIT-UL-ZIKR-NORTH OF MAURITIUS)

**EVERY PEOPLE WITH THEIR LEADER**

ஓரோ ஜனதயும் தண்ணுடை நேதாவினோடுபோ

ஹஸ்த் அமீருத் முஅஶ்மிநீங் முஹ்யிதுபீங் முநீர் அஹ்மாங் அஸீங் (atba) 2007 ஜூலை 27-ஞ தீயதி வெள்ளியாச்சு நடத்திய ஜுஙாது வழக்குவை ஸங்கஷிப்தம்

ஜமாஏத்த அங்காங்கீக்க ஸலாங் சொல்லி, தஶைத்த தாங் வூங், ஸுர ஹாத்திஹ ஓதிய ஶேஷம் ஹஸ்த் அமீருத் முஅஶ்மிநீங் முஹ்யிதுபீங் முநீர் அஹ்மாங் அஸீங்(atba) விஶுஷு வழக்குநிலை 17-ஞ அய்யாயமாய வெநீ ஹஸ்ராஹ்தால்-லை 71 முதல் 77 வரையுத்த வசநாங்க ஓதி விஶாக்கரணம் நல்குக யுள்ளதாயி.

يَوْمَ نَدْعُو كُلَّ أَنَاسٍ بِإِمَامٍ مِّنْ فَمَنْ  
أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَءُونَ  
كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتَبَّالاً (71)

71. ஒல்லா மனுஷ்யரேயும், அவருடை நேதாவினோடோடுபோ நாங் விழிக்குந திவஸம் (ஓர்க்குக) அபோஶ் அறாரை கற்ம புஸ்தகம் தங்கி வலதுக்குறித்த நல்கப்போடுவோ அக்கூடுத், தண்ணுடை கற்மபுஸ்தகம் வாயிக்குநதான். அவரோட் அஶேஷம் அநீதி செய்துபோடுக்கிறீல் (17:71)

ஒரு திவஸம் நாங் ஒல்லாவரூத், ஹஜ் லோகம் விட்ட நம்முடை ஸங்கீர்ணம், ரஸூத் அதை அல்லாஹுவின காஸுவாநாயி போகேள்ளத்துள்ளத் தீவிரமாக அல்லாஹு(த) ஹஜ் வசநத்திலூடை நமை

ஓர்மஸ்ட்டுத்துன். ஹூ லோகத்திலே நம்முடை ஜீவிதம் தாத்கலைக் மாத்ரமாகும். அல்லாஹுவான் நமை ஸ்வஷ்டிசூரி கூடுமென்ற. அதுகொள்க்க நாம் அவனை காணுவானாயி அவனிலேக்க திரிகே செல்லுபோசீ அவன் (அல்லாஹு) ஸங்பீதனாகும்தான். நாம் ஹூ லோகத்து வசூ செய்யும் ஏல்லா கர்ம அன்னும் சில லக்ஷ்யங்களை முன்னிர்த்தியுதில்தாகும். உடாகர ஸமாயி நாம் நம்முடை குண்டுங்களை ஸ்கூலுக்களிலேக்க அயக்கூமென்ற அவற்கூல் நல்ல வித்யால்யாஸவும் ஶிக்ஷனவும் லடிகூட்டுதினு வேள்கியான். நாம் அவரை தீநுதல் ஹஸ்தாங் ஸஂஸயமாய அளிவு லடிகூவானாயி முடிஸ்ஸுயித்த அயக்கூம். நமுக்க அடியமொருக்கூட்டுதினாயி நாம் வீட்டுக்கள் நிர்மிக்கூம். நல்ல கூக்ஷனம் தழுவாராக்கி நம்முடை விஶப்பினெ ஶமிஸ்ஸிகூவானாயி, நாம் மார்க்கர்த்தில் போயி புதுமயுதில் பஷவும், பசுக்கரிக்கும், ஹிச்சியும், மீநும் கை வாண்டும்.

மனுஷ்யரை ஸ்வஷ்டிய்க்கூன் வேஜயித்த அல்லாஹுவும் அனைத்தென்னயான். அல்லாஹுவினும் சில லக்ஷ்யங்கள் உள்க. நாம் ஭ுமியிலேக்க வரும் முனே அவன் நமை ஸ்வஷ்டிசூரி வேஜயித்த நம்முடை அத்தாவத் ஏது பவித்ரமாயிருந்துவோ அதே ரீதியித்த ஭ுமியித்த நினும் திரிகே அவன்றீ ஸ்நியியித்த ஏத்தி சேருபோசும், அதியிரிக்கொம் அவன் (அல்லாஹுவின்) லடிகேள்க்கத் ஏன் அவன் விசாரிக்கூன். ஏனால், நிர்தொகூ மேனே பரயேள்க்கு, மரளமாஸங்மாகுபோசீ மனுஷ்யர் அத்து தெத்போலே அத்தபரிசுதூதமாய அவஸ்தாயிலல்ல உள்காவுக. அவனென்றான் செய்தத்? ஹூ ஭ுமியிலேக்க கடனுவருந் நிமிஷம் முதல் அவன் பிலோதனங்களிலான் அதியங்பெருமென்று, ஜீவித ஸுக்கருங்களுடை, ஸுவலோலுபதயுடை, விளோதோ பாயிக்குடை கை வலயத்தித்த அவன் பெட்டுபோயி. ஹூ ஸுவங்களித்த ஸுயம் முசுகியபோசீ அவன் தஞ்சீ ஸ்ரீஷ்டாவாய அல்லாஹுவினெ மினுபோயி. பகேச, அல்லாஹு ஏன்றான் செய்தத் ஏன் ஸோக்கு? தீர்ச்சுயாயும், அல்லாஹு பரமகாருளிக்கொன். அவன் தஞ்சீ தாஸங்காரோக் அனைத்திற்கும் கருளக்காளிக்கூனவானான். அதுகொள்க்கு தனை அவன் தஞ்சீ தாஸங்காருடை மேல் அங்குஶமங்களீ சொல்லுகிறோம்.

എങ്ങനെയുള്ള അനുഗ്രഹങ്ങൾ? വഴിപിച്ചുപോയവരെ, നേർമാർഗ്ഗം എത്തന്ന് തിരിച്ചറിയാനാവാത്ത വിധം മരന്നുപോയവരെ, നേർമാർഗ്ഗത്തിലേക്ക് നയിക്കുവാനായി അവൻ തന്റെ തെരഞ്ഞെടുക്കപ്പെട്ട ദുതനെ അവരുടെയിടയിലേക്ക് അയക്കുന്നു. അങ്ങനെ നിയോഗിതരായ അല്ലാഹുവിന്റെ ദുതൻ, അവരെ നവീകരിക്കുകയും, നേർമാർഗ്ഗത്തിലേക്കുള്ള പാത കാണിച്ചുകൊടുക്കുകയും, അവരെ പറിപ്പിച്ചുകൊടുക്കുകയും അങ്ങനെ ഒരു നല്ല ജീവിതം നയിക്കുവാനായി അവന്റെ പെരുമാറ്റവും, സ്വഭാവവ്യുമാക്കേ മാറ്റി പുതിയ ഒരാളാക്കുവാൻ സഹായിക്കുകയും ചെയ്യുന്നു.

അങ്ങനെയെങ്കിൽ, അല്ലാഹുവിന്റെ അരികിൽ നിന്നും വരുന്നു എന്ന് വാദമുന്നയിക്കുന്ന അല്ലാഹുവിന്റെ ദുതൻ തീർച്ചയായും അല്ലാഹു(ത)യിൽ നിന്നുമുള്ള വെളിപാടുകളോടു കൂടിയാവും നിയോഗിതനാവുക. അദ്ദേഹം ഭൂമിയിലെ അല്ലാഹുവിന്റെ പ്രതിനിധിയാണ്. അദ്ദേഹം അല്ലാഹുവിൽ നിന്നുള്ള കല്പനകളും, നിർദ്ദേശങ്ങളും മാത്രമേ പാലിക്കുകയുള്ളൂ. കാരണം അദ്ദേഹത്തിന് തനിക്കു ലഭിക്കുന്ന സന്ദേശങ്ങൾ ലോകത്ത് പ്രചരിപ്പിക്കേണ്ടതുണ്ട്. അല്ലാഹുവിന്റെ പാശ്ചത്യത മുറുകെപ്പിടിക്കേണ്ടതുണ്ട്. അല്ലാഹുവിന്റെ പാശ്ചത്യത മുറുകെപ്പിടിക്കുന്ന തിൽ വിജയിച്ചവൻ, അവൻ അല്ലാഹുവിന്റെ പ്രവാചകനിൽ വിശ്വസിക്കുന്നു. അദ്ദേഹത്തിലുടെ ലഭ്യമായ സന്ദേശങ്ങളിലും, വെളിപാടുകളിലും, വിശ്വസിക്കുകയും, ഇത്തമാനിൽ അടിയുറച്ചുനില്ക്കുകയും ചെയ്യുന്നു. അങ്ങനെയുള്ള ആളിന്റെ ഹൃദയത്തെ അല്ലാഹു പരിശുദ്ധമാക്കുകയും, അവനെ നേർമാർഗ്ഗത്തിലേക്ക് വഴിത്തിരിച്ചു നടത്തുകയും ചെയ്യുന്നു.

മറ്റൊള്ളാ സുഷ്ടികളെയുംപോലെ, അല്ലാഹുവിലും അവന്നീ പ്രവാചകരിലും വിശാസിച്ച്, തങ്ങളെ അവരോട് ചേർത്തു നിർത്തിയ വിശാസികൾക്കും ആ ദിവസം തങ്ങളുടെ കണക്കു കൾ ബോധ്യപ്പെടുത്തുവാനായി അല്ലാഹുവിന്നീ സന്നിധിയിൽ ഹാജരാകേണ്ടതുണ്ട്. അങ്ങനെ അന്നവർ തങ്ങളുടെ നേതാവിനോടൊപ്പമാണ് അവിടെ ഹാജരാവുക. നേതാവ് എന്നത് കൊണ്ട് അർത്ഥമാക്കപ്പെടുന്നത് അതാൽ കാലയളവിലെ പ്രവാചകരുമാരെയാണ്. അല്ലാഹുവിന്നീ ഏകത്യം പ്രഹ്ലാഷിക്കുവാനായി വന്നവർ. തിരുനബി(സ)യുടെ ആഗമനത്തിനു മുമ്പേ വന്ന

வராயது கொள்காள் அவரை அல்லாஹு நேதாவ் என் விழிச்சி ரிகூன்ட. விவிய நேஶனேஸ்லிலெ விவிய ஸமுதாயனேஸ்லிலேகூங், ஶோதனேஸ்லிலேகூங் அல்லாஹு விவிய பிவாசகமாரை நியோகி சிடுள்க.

அது ஜநத அவரிலேக்க் வன பிவாசகமாரித்தீ விஶுஸி ஆகு. பிவாசகரை கூடாதெ அவரிலேக்க் அல்லாஹு முஹட்டிமுமாரை யூங், முஜத்திமுமாரையூங், பள்ளிதவருமாரையூங், முஹ்யத்தீக்கீர்மாரையூங் கை நியோகி ஆகு. ஹவரைல்லாவரும் மனுஷ்யரை பதிப்பி கூன்டினும், மாற்றுப்புக்கூன்டும் நல்கூன்டினும் ஸஹாயிக்கூக்குயூங் பெய்திருன்னு. என்னாயாலும் ஶரி, ஓரோ ஜநதய்க்கூங், தனேஸ்லைகாலாப்புத்தித்தில் நியோகித்தாயிருந் அல்லாஹுவிள்ளி பூதனோ டொபும் அந்துவியினால்லித்தீ கள்கூபோயிப்பிக்கூவாகாயி அல்லாஹுவிள்ளி முனித்தீ ஹாஜராயே தீரு. தனேஸ்லைலேக்க் நியோகித்தாய பிவாசகனை ஸபீக்ரிசு ஜநனேலை அல்லிஸஂபோயன பெய்துகொள்க அல்லாஹு(த) பரியுன்னு. அவருடை கர்மபுஸ்தகங்களை அவருடை வலதுக்குறிலாள் நல்கப்பூடுக என். விஶுஸு ஹவுர்அந்தீ அய்யாபநனேஸ்லூங், ஓரோ காலாப்புத்திலூங் நியோகிக்கப்பூடுக அல்லாஹுவிள்ளி பூதனைருடை அய்யாபநனேஸ்லூங் நமை பரிப்பிக்கூன்ட் எல்லா கர்மனைக்கூங் வலதுவஶத்தின் முஞ்சளை நல்கிவேளை துடனைவாள் என்னாள். அதுபோலை நமை பரிப்பிச்சிரிக்கூன்ட. ஓரோ மனுஷ்யரெந்தியூங் ஹருவஶனேஸ்லிலூங்-உள்ள வலதுவஶத்தூங் உள்ள ஹடதுவஶத்தூங் அதுயி ரள்க மலக்கூக்கல் உள்க என்னாள்.

நமுடை ஜீவிதகாலத்துடனீலமுத்து நமுடை கர்மனைலை அவள் எழுதி ஸுக்ஷிச்சுகொள்கேயிரிக்கூன்னு. வலத்து வஶத்து மலக்க் நாம் செய்துந் நல்ல பிவாசகத்திக்குலூங், ஹடதுவஶத்து மலக்க் நாம் செய்துந் பீதி பிவாசகத்திக்குலூங் ரேவபூடுத்தி வய்க்கூன்னு. வலது குறித்தீ கர்மபுஸ்தகம் ஸபீக்ரிய்க்கூ னவர் என்னிவிடை ஸுபிப்பிச்சிரிக்கூன்னு. அத்து ஏது நல்ல அடயால்மாள், காரணம் அத்து ஸுபிப்பிக்கூன்ட. அல்லாஹுவின் ஸஂதூப்தி தோனிப்பிசு குரே நல்ல கர்மனைக்கள் அவர் செய்திரிக்கூன்னு என்னாள். அத்தாரம் அதுலின்றி வலதுவஶத்தை மலக்க் அடுத்த ததின் நல்ல மாற்க்க கொடுத்து என் ஸராம், ஹது தனையாள்

ഇതുവന്നെന്നയാൾ വിധിനാളിലും നടക്കുന്നത്. ഈ ലോകത്ത് നമ്മുടെ കർമ്മങ്ങളെ രേഖപ്പെടുത്തുവാൻ, വിലയിരുത്തുവാൻ രണ്ട് മാലാവമാർ വീതമുണ്ടായിരുന്നു. പക്ഷേ, അന്നാളിൽ ഒരേ യോരു വിധികർത്താവ് അല്ലാഹു മാത്രമാണ്. അനേഡിവസം വലതുകയ്യിൽ കർമ്മപുസ്തകം നല്കപ്പെടുന്നവൻ തന്റെ പ്രോഗ്രാം റിപ്പോർട്ട് മാതാപിതാക്കൾക്കു കൈമാറുമ്പോൾ സന്തോഷവാനും, ആളുഭാദവാനുമായി കാണപ്പെടുന്ന ഒരു കൊച്ചുകുട്ടിയേക്കാൾ, സന്തോഷവാനും, സംതൃപ്തനുമായി അവൻ കാണപ്പെടും. എല്ലാ വരും അവനെ അഭിനന്ദിക്കും. അവൻ തന്റെ ലക്ഷ്യം നേടിയെടുക്കുവാനെന്നതു പ്രയ്ത്തനത്തെ ഓർത്തം അവർ അഭിമാനിക്കുകയും ചെയ്യും. അപ്പോൾ ഈ നേട്ടം കൊയ്തെടുക്കാൻ അവൻ സഹിച്ചു ബഹുപ്പാടുകൾ അവന്റെ മാതാപിതാക്കൾ ഓർക്കും. അവൻ തന്റെ പാംങ്ങൾ പതിക്കുന്നതിനു വേണ്ടി ചെലവഴിച്ച ദിനങ്ങൾ, അവന്റെ ത്യാഗം ഒക്കെ അവർ തിരിച്ചറിയുകയും ചെയ്യും. വിധിന്യായനാളിൽ അല്ലാഹു സുകൂതവാന്നാരുടെ കർമ്മങ്ങൾക്ക്, ഒരണ്ണു അളവുപോലും അനീതി കാണിക്കുകയേയില്ല.

அதன் ஶாரிரிகமாய அன்யதயல்ல ஹவிடெ ஸுபிதமாயிறிக்கூன்ற் அல்லாஹு(த) அவளே தெரெதெடுக்கப்பூடு டுத்தாரிலுடெ அவரிலேக்க் எத்திசூ ஸங்கேததெ மனஸிலாக்கூவான் ஏறு ஶமவுங்கடத்தாத்த அத்துக்கூன் ஹவிடெ அன்யர். அத்தரங் அத்தக்கால் வழிபிழூவர் அத்திரிக்கூங் என் அல்லாஹு பரியுனு. அத்தரங் அன்யமாருடெ நேர்பாதயிலேக்கூஜ்ஜ வழி அல்லாஹு தென் அத்துக்கூக்குயுன்தான். அக்கூட்டரெ ஹூ லோகதெத் ஸுவலோலுப்பதெ அத்ஸப்பிக்கூவான் அல்லாஹு அனுவாதிக்கூக்குயுங் செய்யுங். வியின்யாயாண்தில் ஹக்கூட்டர் தெருகாருடெ கூட்டத்திலாயிறிக்கூங். அல்லாஹு வித்தீ நினைமுஜ்ஜ வழக்குமாய டூஷ்டாந்தைஞ்ஜில்தீ நினைங் அவளே நியோகிசூ டுத்தாருடெ ஸங்கேதஞ்ஜில்தீ நினைங் அக்காங் நின்பாபிக்குய அத்துக்கூடுடெ கூட்டத்தில் அத்திரிக்கூங் ஹக்கூட்டர். மாந வராஸிக்க் வெஜிசூங் (அத்தீய) நல்குந்தினான் ஸாயாரெ ஗தியில் அல்லாஹு டுத்தாரெ நியோகிக்கூன்றத். பகேஷ், ஹக்கூட்டர், அல்லாஹு வித்தீ நினைஜ்ஜ அத்தீய பிகாரெ தைஞ்ஜுடெ உஜ்ஜிலேக்க் கிட்டாதிரிக்கூவான் தைஞ்ஜுடெ கண்கலை ஹருகெ பூட்டிக்கைத்தை. அன்யகாரத்தில் கஷியுவானான் அவர் ஹஷ்டப்பூட்டத். அவர் தைஞ்ஜில்தீ தென் குஷ்புங் ஸுஷ்டிக்கூவானான் ஶமிசூகொன்டிருந்து. அண்ணெயான் அவர் ஸத்துத்தில் நினைங் வழிபலிசூபோயத்.

وَإِنْ كَادُوا لِيَفْتَنُونَكَ عَنِ الدِّيَارِ  
أَوْ حَبَّنَا إِلَيْكَ لِتُشْفِرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذَا  
لَا تَخْذُلَكَ خَلِيلًا (73)

73. நினக்க நாம் அவத்திஷ்டிசூ ஸங்கேத காரணமாயி அத்துக்கூத்த மருான் நீ நமூடெ மேல் கெட்டிசூமய்க்கூன்தினு வேண்டி அவர் நினை கரிந்மாய பரீக்ஷெத்திலாக்கூமாயிருந்து. அண்ணென நீ செய்திருந்துவெகில் அவர் நினை தீர்ச்சுயாயுங் ஏறு பிரதேக ஸுவூத்தாயி ஸரீக்ரிக்கூமாயிருந்து. (17:73)

அல்லாஹு தன்றே பிரீயக்ராய பிரவாசகள்(ஸ)யோக் ரண்டு தரம் அதூக்கலைப்பட்டி பரியுனு. ஓனாமதை விடாக்கத்தில்பெடு நவர் தண்ணுடை ஸமயம் முடிவுவர் அல்லாஹுவின்றே மாற்றுத்திற்குாகம் செய்யுவான் ஸதா ஸம்ஹாயிடுதூவரான். அவர் அல்லாஹுவின்றே பிரீதிகாங்கஷித்துக்கொள்க்காம்பாய்க்கால்க்காண்டு நம்யாய கர்மணாஸ் செய்யு நவரான். இத்தரம் அதஶ்கார்க்க நூயாயவியினாலித், அவருடை வலதுகைக்கல்லித் தண்ணுடை கர்மபுஸ்த்கண்டு நல்கபெடுந தான். ரண்டாமதை விடாகம் அதூக்கஸ் அல்லாஹுவின்றே டூஷ்டா தண்ணுடோ, அடயாஜ்ஜுடோ திரிசுரின்திடுஉ அவர்ன்றே பிரவாசகளை திரித் பூரா திரின்தவரான். இத்தரகார் தண்ணாஸ் அத்தீய மாயி அன்யரூஂ பெயிரருமானோ ஏன் தோனுமாருதூ பெருமாருஂ ஸராயத்தமாகவியவரான். தீர்த்தயாயுஂ, அல்லாஹுவுஂ அவருடை நேரை பூரா திரியுக தனை செய்யுநதாயிரிக்கூஂ. அவர்க்க அல்லாஹுவித் நினூதூ அத்தீய வெஜித்து லடிக்கூநதுமல்ல. அல்லாஹு திருநவீ(ஸ)யோக் ஹா ரண்டு தரம் அதஶ் ரஹ்மதூங் லித் அலுமீக் (முடுப்பெஞ்சத்தினுஂ அனுஶாஸமாயி வா) அது ஹஸ்தத் முஹம்மத் நவீ(ஸ)ய்க்கூபோலுஂ இத்தரம் அதஶ்காரை நேரிடேள்டி வாரிருனு. நூபுவுத்தின்றே காலயல்லவித் தீவின்றே ஏக்கதுதெத்தகூரித்து ஜனண்டுக்கை பரிணதுகொடுக்கூந வேஜயிலான் இத்தரம் பிரானண்டுக்கை திருநவீ(ஸ) நேரித் தீவிசுரின்தத், ஹஸ்தத் முஹம்மத் (ஸ), ஜனண்டுக்கை மாற்றுத்திருங்கூந நல்குநதினுஂ, ஹா லோகஜீவிதம் தத்காலிகமாய ஓனா ஸன்னுஂ ஜனண்டை மனஸ்திலாகவிகொடுக்கூநதினுஂ வேண்டி நியோகித்தாய ஒரு பெவீக மனுஷ்யர் அதான். பாரதீக ஜீவிதம் ஶாஸ்தமாஸன்னுஂ, அவிடெ மஹதாய பிரதிமூலண்டு பாரிதோஷிகமாயி நல்கபெடுநதாஸன்னுஂ பரிப்பிக்கூவாநாயி நியோகித்தாய டூதன். பகேச, பதியமாருஂ, குஷபுகாரிக்கு மாய அதூக்கஸ் பிரவாசகள்(ஸ)யை வசிதெற்றிக்கூவாநான் ஶமி தூத். அவர் அதேவத்தினு மேல் அதரோபணண்டு உன்யிக்கூக யுஂ, மானஸிகவுஂ ஶாரீரிகவுமாய பீஸக்கஸ்கூ வியேயா கூக்கூக்கூக்கூ, அதேவதோடு அதேவத்தின்றே அனுயாயிக்கூடுஂ மோஶமாயி பெருமாருக்கூக்கூ செய்துகொள்கிறுனு.

இத்தரம் அதஶ்கார் வழரைக்குநன்ற ஸமயத்தினுதூவித் தனை பிரவாசகளை (ஸ) அல்லாஹுவித் நினூஂ வருந வெஜிபா

டுக்கஸ் எனும் ஸத்யமலை என் விஶயஸிப்பிக்குமாயிருநூ என் அல்லாஹு(த) பிரவாசகரோக் (ஸ) பரிணதுகொடுத்து. அவரெடுக்கும் முங்கருதலுக்குக்கூட அணேயர்டாக் கடுத்தது, கூறவும் அதிர்த்தி கூட அதிர்த்தி கூட அல்லாஹு (பிரவாசகர் (ஸ)) கடுத்த பரீக்ஷைத்திற்கு அக்பூட்டு போயேன எனும் அல்லாஹு பரியுநூ. தாக்கஸ் நினைவாயனாயி போகு மாயிருநூ அது ஸாஹபரத்திற்கு அல்லாஹு தாக்கலூடெட கூடெயில்லாயிருநூவெக்கிற்கு, அல்லாஹு தாக்கஸ்க்கு மாற்றுப்பிரஸன் நல்கி தில்லாயிருநூவெக்கிற்கு, அல்லாஹு தாக்கலை தாண்தியில்லாயிருநூ வெக்கிற்கு, தீர்ச்சுயாயும் தாக்கஸ் வழிபிழூபோவுக்கயும் அல்லாஹுவினெதிர்க்கு பூரம் திரித்து கல்லுக்கயும் செய்யுமாயிருநூ. அல்லாஹு தாக்கஸ்க்கு நல்கிய எல்லா அனுஸ்ராதையும், கருளையையும் ஒரு நிமிஷத்தினுடையிற்கு மருநுக்கல்லுக்கயும் செய்யுதேன. அல்லாஹு(த) தனையான், அவர் உரையைராக்கு அதன் பிரவாசகர்(ஸ) திருமநால்லின பிரவாசகர் பாவியிலேக்கு உயர்த்தியது, அதேபோத்தினுடையிற்கு மாற்றுப்பிரஸன் நல்கியது, தனிற்கு நினைவு ஸாநேஶராக்கு வெஜிபாடுக்கல்லிலுடெட ஹரக்கினல்கியது, முஷுலோகதையை தன்று ஏக்கநெவ்வதை பரிசூப்பு கொடுக்குவான் நிர்தேஶிசுத்தும் என் அல்லாஹு(த) திருநவீ(ஸ)யை பரிசூப்பு வோயுப்பூடுத்துக்கயாளிவிடை எனிட்கு பரியுநூ. அதுயதினால் தாக்கஸ் ஜனங்களை அனுஸ்ரிக்கென்டதில்லை. தாக்கஸ் அல்லாஹுவின்று கல்பனக்கலை முருகை பிடிக்குக மாற்றும் செய்யுக. தாக்கஸ் என (அல்லாஹு) அனுஸ்ரிசில்லாயிருநூவெக்கிற்கு, ஹாக்காப்பிரிக்கஸ் தாக்கலை அல்லாஹுவிற்கு நினைவு, அல்லாஹுவின்று கல்பனக்கலை நினைவு வழிதெர்த்து கல்லுமாயிருநூ.

அவரென்றினான் அணைவெட செய்தத்? காரணம் அவருடெட அது பிரவுத்திக்கலை ஸுயைன் வலயத்திற்கெப்பக்கூட ஒருபகேஷ திருநவீ(ஸ), வூர்த்துளிலை சில வசனங்களை, சில கல்பனக்கலை கை மாட்டிமரிசூக்கிலோ என பிரதீக்ஷையினேலான் அவர் அத்தாரம் பிரவுத்தியிலேக்கு திரித்தத். அவராணையைக்கை பிரவுத்திச்சுத்தும். அவர்க்கநைக்குலமாய ரீதியிற்கு உடல் சில ஸாநேஶரங்களை, கல்பனக்கலை அவர்க்காயி கொள்கூடுவருந்து

நான் அர்த். திருநவீ(ஸ)ய்க்க பிரவாசக்குறவில் லடிக்குள் தின் முன்பு, அரைவீ ஜநத ஸாங்ஸ்காரிகமாயும், அத்தீயமாயும் அன்யத பொயிச்சுவரும், அல்லாஹுவிளீ கல்பனக்கஶ்க்க நேரே விபரீதம் பிரவர்த்திக்குள்வருமாயிருள்ளு.

பூருக்கத்திற்கு, திருநவீ(ஸ) அல்லாஹுவிளீ ஏதெக்கிலும் ஸங்காரம் அனுஸரிய்க்காதெயிருள்ளக்கிற்கு, அஶ்ரையாயி ரூளுவெக்கிற்கு அல்லாஹுவினென திரஸ்க்கிட்டியினு துலுமாயேன ஏன் அல்லாஹு உறவுப்பு பரயுள்ளு. ஹனி அண்ணென தாக்கு ஏனி யக்கத்திற்கு (அல்லாஹுவிளீ) புராந்திரியுக்கியும், ஏவீ ஸங்காரம் எல்லோக்கு அல்லக்கிற்கு, அவயிலெ ஏதெக்கிலும் ஒரு வாக்கினெக்கிலும் அல்பமாயோ, பூர்ணமாயோ மார்து வருத்துக்கயோ செய்திருளுவெக்கிற்கு தாக்கோட்டு அவர் ஏனு பிரவர்த்திய்க்குமென் அரியாமோ? அவர் தாக்கே அவருடை அடுத்த கூடுகாரன் அக்கி மார்தியேன!

பறிபூர்ணவும் அவஸாநதேத்துமாய ஹஸாம் மதங நமை, அல்லாஹுவின் பூர்ணமாயி கீஷ்டங்கள்க்கு ஏன்னெனயென்றும், ஸுஷ்டிக்கஶ்கு முன்னிற்கு கீஷ்டங்களுடைன் வூர்அத்திலுடையும், ஹபீஸுக்லிலுடையும் நமுக்கு கல்பனக்கு லடிக்குள்ளாயைக்கிற்கு ஏற்கலூம் அண்ணென செழுருத் ஏனும் பரிப்பிக்குள்ளு.

இல் வசனம் ஸுசிப்பிக்குள்கு பிரவாசக்கும் (ஸ) ஒருபாக் பரீக்ஷணங்களிலுடையும், பிரயாஸங்களிலுடையும் கடனு போகேள்கிவரும் ஏனாள். அல்லாஹுவினென கீஷ்பீடுள்ளவரும், அவனென அனுஸரிக்குள்ளவருமானோ, அவளீ ஸஹாயிக்கு ணானோ ஹவர் ஏனரியுள்ளதினுவேள்கியாள் அல்லாஹு பிரவாசக்குமாரை பரீக்ஷிக்குள்கு.

وَلَوْلَا أَنْ شَبَّثَكَ لَقَدْ كِدْتَ تَرْكُنْ إِلَيْهِمْ  
شَيْئًا قَلِيلًا (74)

74. “நான் நினை (வூர்அந்நீ கொள்க) உறவுப்பு நிர்த்தி யில்லாயிருளுவெக்கிற்கு நீ அவருடை வசனதேக்கு அல்பம் பான்துபோகுமாயிருள்ளு.” (17:74)

അല്ലാഹുതാങ്കളെ ഉറപ്പിച്ചു നിർത്തിയില്ലായിരുന്നുവെങ്കിൽ, അല്ലയോ, പ്രവാചകരെ, താങ്കൾ അവരിലേക്ക് ചേർന്ന് പോകുമായിരുന്നു. അല്ലാഹു താങ്കളെ വിശ്വാസിത്തിൽ ഉറപ്പിച്ചു നിർത്തുകയും, ഇല്ല, തൊൻ നിങ്ങളെ അനുസരിയ്ക്കുകയില്ല. തൊൻ എൻ്റെ റബ്ബിന്റെ കല്പനകളെ മാത്രമേ അനുസരിയ്ക്കുകയുള്ളൂ. എല്ലാവരും എന്ന വിട്ടുപോയാലും ശരി, തൊൻ എൻ്റെ റബ്ബിന്റെകുടെ മാത്രമേ നില്ക്കുകയുള്ളൂ എന്ന് പറയാനുള്ള ചക്കുറപ്പും നല്കിയതും തൊൻ (അല്ലാഹു) തനെ എന്ന് അല്ലാഹു പറയുന്നു.

മുഹമ്മദ് നബി(സ), അല്ലാഹുവിന്റെ വെളിപാടുകളിൽ നിന്നും പുരംതിരിഞ്ഞു പോയിരുന്നു എങ്കിൽ അല്ലാഹു അദ്ദേഹത്തിന് ഇഹ ലോകത്തിൽ മാത്രമല്ല പാരതികലോകത്തിലും ഇരട്ടിയിലും അതി ലേരെയുമുള്ള ശിക്ഷകൾക്ക് വിധേയനാക്കുമായിരുന്നുമെന്ന് അല്ലാഹു പറയുന്നു. ഒരു സാധാരണ മനുഷ്യനെന്ന നിലയിൽ അദ്ദേഹം (പ്രവാചകൻ (സ)) ആരോടൊപ്പം നില്ക്കും-അല്ലാഹു വിന്റെ ഒപ്പമായിരിക്കുമോ-എന്നറിയുന്നതിനുവേണ്ടി അല്ലാഹു പ്രവാചകൻ (സ)യെ പരീക്ഷണങ്ങൾക്കു വിധേയനാക്കി. അതി നുശേഷമാണ് അല്ലാഹു(ത) താൻ കൂടെയുണ്ടായിരുന്നില്ലായെ കുറിച്ചു തീർച്ചയായും അദ്ദേഹം എൻ്റെ വെളിപാടുകളിൽ നിന്നും അകന്നു പോയേനെ എന്നു പറഞ്ഞത്. അങ്ങെനെ അദ്ദേഹം നബി (സ) പുരംതിരിഞ്ഞു പോയിരിന്നുവെക്കിൽ അല്ലാഹു അദ്ദേഹത്തിനെ ഇരുലോകത്തും കരിന്നശിക്ഷയ്ക്ക് വിധേയനാക്കിയേണ.

அல்லாஹு(த)யும், அவன்று மலக்கூக்கும் அதேபோதை ஒரிய்க்கலும் ஸஹாயிய்குமாயிருந்துமில்லை.

وَإِنْ كَادُوا لَيَسْتَفِرُونَكَ مِنَ الْأَرْضِ  
لِيُخْرِجُوكَ مِنْهَاٰ وَإِذَا لَا يَلْبِثُونَ خِلَافَكَ  
**(76)**

76. “தீர்ச்சுயாயும் நாட்டில் நின் நினை பொரிஷ்கரிக்கு நீதிநு வேண்டி அவிடெ நின் அவற் நினை ஹஜ்களி விடுமாயி ருந்து. அவைகையாயிருநைக்கில் நினைக்கெதிரில் குருந்த கால மஸ்தக அவற் ஜீவிக்குக்கூடில்லை.” (17:76)

அல்லாஹுவின்று ஏரு ஸிஂங்கைதைப்போலே அல்லாஹு அதே ஹதை (ப்ரவாசக்கை) உரப்பிச்சு நிர்த்தியில்லாயிருந்துவைக்கில், அவற் அதேபோதை ஏற்றுசெய்யுமாயிருந்து ஏற்ற ப்ரவாசக்கை (ஸ) பரித்துக்கொடுக்குக்கருதான் அல்லாஹு ஹஜ் அதுயத்தில். அவற் அதேபோதை அனாட்டில் நின் பொரிஷ்கரிச்சு பூர்த்தாக்கியேன. அவைகையாவுனோவாசி, அல்லாஹுவில் நினைஉல்ல வெளிபாடுகளில் நினைநும் அவற்க்கு அகங்கு நில்க்காங்கு கஷியும்.


ஏற்றால் அல்லாஹுவின் தங்கள் ஹுத்து-அதேபோத்தின்று ஸபா வத்தில், ஸஂஸாரத்தில், சிற்ககளில், சுலாங்களில் ஓக்கைத்தனை மார்஗்஗ார்ஶரங்கள்கேள்வத் தீர்ச்சையான் ஏற்ற வழக்கமாயிருக்கிறது. அதையத்து அல்லாஹுவின்று ஹுத்து ஶாரீரிகமாயும், அதுமீண்டுமாயும் அல்லாஹுவினால் வழி நடத்தப்பெட்டுள்ள ஏற்றுமது. அது ஜநத், ப்ரவாசக்கை(ஸ) தூட்டினால் பீயங்கரைக்கு வியேயனாக்குமென்ற அல்லாஹு பரியும். அது அதேபோது அனாட்டில் நினைநு பூர்ப்புப்போயிருக்கும், அவற்க்கு மாங்குமாயாநதைதாடு அவரிஷ்டப்பெட்டுள்ள ஜீவிதம் நயிக்காங் படிக்க நீண்ட ஸமயம் வரை தூட்டுமென்றும் அல்லாஹு கூடுதிசூரிக்கூன்று. தன்னுடைய நாட்டின ஸஂரக்ஷிக்குன்ன நேதாக்கமாரைப்போலே அவற் நட்க்கூடும். பகேஷ், அல்லாஹு அதெல்லாம் ஏற்றுக்கூன்றுவரையுஞ்ச ஏரு குருந்தகாலயல்வு வரை மாட்டுமான் ஹத் நடக்கூக் ஏற்ற அல்லாஹு வழக்கமாக்கூன்று.

# سُنَّةٌ مَنْ قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رَسُّلِنَا<sup>صَلَّى</sup> وَلَا تَجِدُ لِسْتَنَا تَحْوِيًّا (77)

77. “நின்கூ முன் நாம் நியோகித்து பிரவாசகரையெட காரு ததித் (நாம் அனுவர்த்தித்து) நடபடிக்கம்மான் ஹத். நம்முடை நட படி க்குமத்தித் டரு மாற்றுவும் நீ கள்ளெத்துக்குயில்.” (17:77)

அல்லாஹு(த) பிரவாசகர்(ஸ)யே அதூஸிஸ்பீஷுகொள்க்க, அதேஏரோ மாற்றமல்ல, ஹண்ணென பூஜிமுடுக்கஸ் நேரிட பிரவாசகர் என்னும், அதேஏரத்தினு முன் அல்லாஹு நியோகித்து பிரவாசகர் எல்லாவறும் தனை ஹதுபோலெயுத்து பரீக்ஷளைத்திலுடை கட நூபோயவரான் என்னும் பரயுநூ. ஹத பரித்தைத்தைல்லாம் அல்லாஹு திருநவீ(ஸ)ய்க்க வெளிபூடுத்திகொடுத்துகொள்க்க பரயுக்குயான். ஹத பரீக்ஷளைத்திலுடையும் கஷ்டத்தக்கஜிலுடையும் தாக்கும் கடநூபோகேள்க்குத்துள்க்க. மாற்றுவுமல்ல, ஭ாவியித் தூய வியி நாசீ வரையுத்து அல்லாஹுவின்றி டுத்துவால் ஹத ஐடுஞ்சலி லுடை கடநூபோவுக்குதனை செய்யும் என்னும் ஓர்மூஸ்பிக்குநூ. ஹத் டரு பிரவாசகர்ன்றி ஸத்யதைய தெளியிக்குநூ. தீர்ச்சுயாயும், பிரவாசகரை அல்லாஹு ஸபா ஸஂரக்ஷிக்குக தனை செய்யும். அதித் டரு ஸஂஶயவும் ஹல்ல. அல்லாஹு தங்கு பிரதாபம் கொள்க்க அவரை வெலபூடுத்தும். அல்லாஹுவின்றி தீருமானைத்தித் டரு மாற்றுவும் ஸஂவீக்குநத்தீ-அதாயத் டுஷ்கர்மணங்கள் பிரவர்த்தி க்குநவறுடை மேல் அல்லாஹு தங்கு ஶிக்ஷ ஹிக்கூக்குதனை செய்யும். அதுபோலை ஸத்கர்மணங்கள் அனுஷ்டிக்குநவர்க்க தக்கைய பிரதிப்புவும் நல்கும். தீர்ச்சுயாயும், அல்லாஹுவும், அவர்ன்றி பிரவாசகரையும் என்போடும் விஜயஶீலாஜித்தொவுக தனை செய்யும்.

ஹாஸா அல்லாஹ் ! அதுமீன்!



*Translated By :*

*Mukarram R. Jamaludin Raother*

*Fauzia Jamal Zain & Fazil Jamal*

*Issued By :*

*Amir - Jamaat Ul Sahih Al Islam*

*South Zone - Kerala, India*

*E-mail : jamal.raother@gmail.com*

*Web : www.jamaat-ul-sahih-al-islam.com*

*Blog : www.sahih-al-islam.blogspot.in*